

## ഉണ്ടക അറ്റിക്കുക

✉ தொடர்புட்டல் நிலைக்களம், இல.30, சனாதிப்பி மாவட்டதை, கொழும்பு 01, இலங்கை  
📞 +94 11 2477424 / +94 11 2477423 📎 +94 11 2346257  
✉ @ communications@cbsl.lk / dcommunications@cbsl.lk 🌐 www.cbsl.gov.lk



**ශ්‍රී ලංකා මහ බැංකුව  
இலங்கை மத்திய வங்கி  
CENTRAL BANK OF SRI LANKA**

**வெளியிடுபவர் பொருளாதார அரசுக்கித் தினைக்களம்**

திகதி 2022.03.04

நான்யக்கொள்கை மீளாய்வு: இல. 02 - 2022 மாச்சு

இலங்கை மத்திய வங்கி நாணயக் கொள்கை நிலையினை மேலும் இறுக்கமடையச் செய்கின்றது

உலகளாவிய பொருளாதார வளர்ச்சி மிதமடைகின்ற அதேவேளை பணவீக்கம் உயர்வாகக் காணப்படுகின்றது

உலகப் பொருளாதாரத் தோற்றுப்பாடு பற்றிய பண்ணாட்டு நாணய நிதியத்தின் 2022 சனவரி இற்கைப்படுத்தவின் பிரகாரம் உலகளாவிய பொருளாதார வளர்ச்சியானது 2021இன் 5.9 சதவீதத்திலிருந்து 2022இல் 4.4 சதவீதத்திற்கு மிதமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. கொவிட்-19 ஓமிக்ரோன் திரிபின் பரவல், வழங்கல் சங்கலிக்கான இடையூறுகள் மற்றும் கிழக்கு ஜரோப்பாவில் நிலவுகின்ற புவிசார்அரசியல் பதற்றுங்களின் காரணமாக உலகளாவிய பொருளாதார நடவடிக்கையின் மீட்சி பலவீனமடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. அதிகரித்துவருகின்ற சக்தி விலைகள் மற்றும் வழங்கல் சங்கிலிக்கான தொடர்ச்சியான இடையூறுகள் காரணமாக உலகளாவிய பணவீக்கம் தொடர்ந்து உயர்வாக காணப்பட்டு, வலுவான நாணயக் கொள்கை பதிலிறுத்தல்களுக்கு உலகளாவிலுள்ள மத்திய வங்கிகளைத் தூண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது.

உலக மற்றும் உள்நாட்டு அபிவிருத்திகள் இலங்கைப் பொருளாதாரம் மீட்சிக்கு சவால்களைத் தோற்றுவித்துள்ளன

அரசாங்கத்தின் வெற்றிகரமான கொவிட்-19 தடுப்புசி நிகழ்ச்சித்திட்டம் மற்றும் தளர்த்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாடுகள் என்பன மூலம் முன்னேற்றமளிக்கப்பட்டு உள்ளாட்டுப் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதையில் செல்லுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், வழங்கல் சங்கிலி இடையூறுகள் மற்றும் உயர்வடைகின்ற பண்ட விலைகள் ஆகிய நியதிகளில் உலகளாவிய நோக்கிலும் அதேபோன்று குறிப்பாக, சக்தி மற்றும் வழங்கல் இடைத்தடங்கல்கள் ஆகிய நியதிகளில் உள்ளாட்டு நோக்கிலும் காணப்படுகின்ற அண்மைய பாதகமான அபிவிருத்திகள் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இடைத்தடங்கலற்ற தொடர்ச்சியான உள்ளாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளில் உத்வேகம் என்பவற்றை உறுதிசெய்கின்ற அதேவேளை நன்கு இலக்கிடப்பட்ட வளர்ச்சிக் கொள்கைகள் ஊடாக உற்பத்திப் பொருளாதாரத்தினை வலுப்படுத்துவதற்கான முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கும் இவ்விடையூறுகள் உடனடியாகத் தீர்க்கப்படவேண்டும்.

வெளிநாட்டுத் துறை கடுமையான சவால்களை எதிர்கொள்கின்றது

வணிகப் பொருள் ஏற்றுமதிகளிலிருந்து கிடைக்கின்ற வருவாய்கள், தொடர்ச்சியாக எட்டாவது மாதமாக 2022 சனவரியில் ஐ.அ.டோலர் 1 பில்லியனுக்கும் மேல் பதிவுசெய்திருந்த போதிலும், இநக்குமதிகள் மீதான செலவினம் தொடர்ந்தும் உயர்வான வேகத்தில் அதிகரிக்கின்றது. இவ்வாண்டின் இது வரையிலுமான காலாப்பகுதியில் சுற்றுலாப் பயணிகளின் வருகைகள்

குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ள போதிலும், அண்மைய புவிசார் அரசியல் பதற்றங்கள் கூற்றுலாத் துறையினை குறிப்பிட்டாலும் பாதிக்கக்கூடும். அதேவேளை, தொழிலாளர் புலம்பெயர்வுகள் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளமையினாலும் சட்டத்திற்குப் புறம்பான பணப் பரிமாற்றல்களை முறியடிக்கின்ற அதேவேளை பல்வேறு ஊக்குவிப்புக்கள் வாயிலாக முறைசார்ந்த வழிகளுடாக பணவனுப்பல்களை ஊக்குவிப்பதன் காரணமாகவும் எதிர்வரவுள்ள காலப்பகுதியில் தொழிலாளர் பணவனுப்பல்கள் மீட்சியடையுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை ரூபா, பரந்தளவில் உறுதியாகப் பேணப்பட்ட அதேவேளை, 2022 சனவரி இறுதியளவில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் ஐ.அ.டொலர் 2.4 பில்லியனாக மதிப்பிடப்பட்டு 1.3 மாதங்களைக் கொண்ட இறக்குமதிகளுக்கு போதுமானதாகக் காணப்பட்டது. அதேவேளை, புதிய வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை ஈர்க்கின்ற அதேவேளை, தொடர்ச்சியான உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கையினை வசதிப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசாங்கமும் மத்திய வங்கியும் ஆர்வத்துடன் முன்னெடுத்து வருகின்றன.

### **சந்தை வட்டி வீதங்கள் மேல்நோக்கிச் செல்கின்றன**

உள்நாட்டுக் கொடுகடன் விரிவாக்கம் குறிப்பாக பொதுத் துறைக்கான கொடுகடன் வலுவாகக் காணப்பட்டது. இருப்பினும், வங்கித்தொழில் முறைமையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்களின் வீழ்ச்சியின் காரணமாக விரிந்த பணத்தின் ( $M_{2b}$ ) வளர்ச்சியில் மெதுவடைந்த போக்கு அவதானிக்கப்பட்டது. நாணய இறுக்கமடைதல் வழிமுறைகளைத் தொடர்ந்து, சந்தை வட்டி வீதங்கள் மேல்நோக்கிச் சீராக்கப்படுகின்றன. எவ்வாறாயினும், வைப்பு வட்டி வீதங்களின் சீராக்கங்கள் மந்தமாகக் காணப்படுகிறது. இது, மிதமிஞ்சிய நாணய சுற்றோட்டத்திலிருந்து வங்கித்தொழில் முறைமைக்குள் வைப்புக்களை ஈர்த்துக்கொள்வதற்கு போதாமையாகவே இருந்துவருகின்றது. எனவே, சேமிப்புக்களை ஊக்குவிப்பதற்காக வைப்பு வட்டி வீதங்களுக்குத் தேவையான சீராக்கங்களை மேற்கொள்ளுமாறு வங்கிகளும் நிதியியல் நிறுவனங்களும் வலியுறுத்தப்படுகின்றன. அதேவேளை, அரசாங்கத்தின் உயர்ந்த நிதியியல் தேவைப்பாட்டின் நோக்கில் சந்தை நிலைமைகளை பிரதிபலிக்கின்ற விதத்தில் அரசாங்கப் பிணையங்கள் மீதான விளைவுகளும் குறிப்பிடத்தக்களவில் அதிகரித்துள்ளன.

**விலை அழுத்தங்களுக்கு வழங்கல் பக்க காரணிகள் பங்களித்திருந்த அதேவேளையில், கூட்டுக் கேள்வி அழுத்தங்களின் அதிகரிப்பும் புலப்படுகின்றது**

வழங்கல் பக்க இடையூறுகள், உலகளாவிய பண்ட விலைகளின் அதிகரிப்பு மற்றும் அதனோடினைந்த உள்நாட்டு நிருவாக விலைச் சீராக்கங்கள் மற்றும் உணவு வழங்கலுக்கான இடையூறுகள் என்பன உள்நாட்டுத்தியான பணவீக்க அழுத்தங்களின் அதிகரிப்பிற்கான முக்கிய தூண்டல் காரணிகளாக காணப்படுகின்றன. நோய்ப்பரவலின் தொடக்கத்திலிருந்து செயற்பாட்டிலிருந்து தளர்த்தப்பட்ட நாணய நிலைமைகள் மற்றும் இறை வழிமுறைகளினால் ஊடுகடத்தப்பட்ட மையப் பணவீக்கத்தின் விரைவுத்தன்மையானது பொருளாதாரத்தில் காணப்படுகின்ற கூட்டுக்கேள்வி நிலைமைகள் உறுதியடைவதனையும் பிரதிபலிக்கின்றது. அண்மைய காலத்தில் பணவீக்க அழுத்தங்கள் உயர்வான மட்டத்தில் காணப்படுமென எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, கூட்டுக் கேள்வி அதிகரிப்பிலிருந்து தோற்றும்பெறுகின்ற அழுத்தங்கள், நடுத்தரக்காலத்தில் பணவீக்க எதிர்பார்க்கைகளை நிலைநிறுத்துவதற்கும் விரும்பப்பட்ட மட்டங்களில் பணவீக்கத்தை மீண்டும் கொண்டுவருவதற்குமான முனைப்புமிக்க வழிமுறைகளை வேண்டுகின்றன.

**பாரியளவிலான பேரண்டபொருளாதார உறுதிப்பாட்டுக்கு ஆதரவளிப்பதற்கான கொள்கைசார்ந்த திட்டம்**

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்ளாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய முயற்சிகளுடன் இணைத்து மரபுசார்ந்த மற்றும் மரபுசாராத வழிமுறைகள் இரண்டையும் உள்ளடக்குகின்ற அனைத்தையுமள்ளடக்கிய கொள்கைசார்ந்த திட்டமொன்று அத்தியாவசியமானது என நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.

அதற்கமைய, உலகளாவிய மற்றும் உள்ளாட்டு ரீதியாகவும் தற்போதுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படுகின்ற பேரண்டபொருளாதார அபிவிருத்திகளை கவனமாக பரிசீலனையிற்கொண்டதன் பின்னர், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2022 மாச்சு 03ஆம் நாளன்று இடம்பெற்ற அதன் கூட்டத்தில், 2022 சனவரியில் பின்பற்றப்பட்ட அதன் நிலைப்பாட்டை மீளவும் வலுப்படுத்துவதற்கு தீர்மானித்ததுடன், பின்வரும் தீர்மானங்களையும் மேற்கொண்டிருந்தது:

(அ) மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன்வழங்கல் வீதத்தினையும் முறையே 6.50 சதவீதத்திற்கும் 7.50 சதவீதத்திற்கும் ஒவ்வொன்றையும் 100 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்தல்;

(ஆ) கடன் அட்டைகளுக்கு ஏற்புடைய வட்டி வீதங்கள் மீது விதிக்கப்படும் வீதங்களை ஆண்டிற்கு 20 சதவீதத்திற்கும், முன்கூட்டியே ஏற்பாடுசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப்பற்றுக்கள் மீது ஆண்டிற்கு 18 சதவீதத்திற்கும், அத்துடன் அடகு வசதிகள் மீது ஆண்டிற்கு 12 சதவீதத்திற்கும் உச்ச வீதங்களை மேல்நோக்கித் திருத்துதல். இத்தகைய ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பணிப்புரைகள் விரைவில் விடுக்கப்படும்.

மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகள் பொருளாதாரத்தில் சாத்தியமான உள்ளார்ந்த கேள்வி அமுத்தங்கள் அதிகரிப்பதை தளர்வுச்செய்யுமெனவும் இதன் பயனாக வெளிநாட்டுத் துறையில் காணப்படுகின்ற அமுத்தங்களை தளர்த்துவதற்கு உதவியளித்து, பாரிய பேரண்டப்பொருளாதார உறுதிப்பாட்டினை ஊக்குவிக்குமென நாணயச் சபை அபிப்பிராயப்பட்டது.

அதேவேளையில், தற்போதைய பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்கு மத்திய வங்கியினால் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு துணையளிக்கும் வகையில் அரசாங்கத்தினால் ஒருமைப்பாடுமிக்க முயற்சிகள் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். ஆகையால், அரசாங்கத்தின் பொருளாதார மற்றும் நிதியியல் மதியுரையாளர் என்ற வகையில், மத்திய வங்கியானது பின்வருவன தொடர்பில் அரசாங்கம் உரிய கவனத்தை செலுத்துவதற்கான ஆலோசனையை வழங்குகின்றது.

(அ) மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட முன்னைய பரிந்துரையின் அடிப்படையில் அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற இறக்குமதிகளை ஊக்கமிழுக்கச் செய்வதற்கான வழிமுறைகளை அறிமுகப்படுத்தல்

- (ஆ) செலவினைப் பிரதிபலிக்கும் விதத்தில், எரிபொருள் விலைகளையும் மின்சாரக் கட்டணங்களையும் உடனடியாக அதிகரித்தல்
- (இ) வெளிநாட்டுப் பணவனுப்பல்களுக்கும் முதலீடுகளுக்கும் மேலும் ஊக்குவிப்புக்களை வழங்குதல்
- (ஈ) சக்திப் பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்துகின்ற அதேவேளை, மீள்புதுப்பிக்கத்தக்க சக்திக்கான முயற்சிகளை துரிதப்படுத்தல்
- (உ) நிலையான அடிப்படையொன்றில் பொருத்தமான வரி அதிகரிப்புகளுடாக அரசாங்க வருமானத்தை அதிகரித்தல்
- (ஊ) அவசரமான அடிப்படையில் வெளிநாட்டு நிதியிடல் மற்றும் படுகடனங்ற வெளிநாட்டுச் செலாவணி உட்பாய்ச்சல்களை தீர்ட்டுதல்
- (எ) உபாயமற்ற மற்றும் குறைவாக பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களைப் பணமாக்குதல், அத்துடன்
- (ஏ) அத்தியாவசியமற்ற மற்றும் அவசரமற்ற மூலதனக் கருத்திட்டங்களை பிற்போடல்

நாடு எதிர்நோக்கியுள்ள சவால்மிக்க பொருளாதார சூழ்நிலைகளை எதிர்கொள்வதற்கும் கொவிட்-19 பரவலுடன் இணைந்த கொள்கைத் தளர்விலிருந்து முன்மதிமிக்கவாறு வெளிவருவதற்கும் ஒருங்கிணைந்த அனுகுமுறையொன்று பின்பற்றப்படுகின்றது என்பதை மேற்குறிப்பிடப்பட்ட வழிமுறைகள் உறுதிசெய்யும்.

மத்திய வங்கியானது தோற்றும்பெற்றுவரும் பேரண்டப்பொருளாதார மற்றும் நிதியியல் சந்தை அபிவிருத்திகளை உலகளாவிய மற்றும் உள்ளாட்டு ரீதியில் உண்ணிப்பாக கண்காணிக்கும் என்பதுடன் பணவீக்கம், வெளிநாட்டுத் துறை மற்றும் நிதியியல் துறை ஆகிய நோக்கில் உறுதிப்பாட்டினை அடையும் இலக்குடன் பொருத்தமானவாறு மேலதிக வழிமுறைகளை மேற்கொள்வதற்கும் தயாராக இருப்பதுடன் இதன்மூலம் நிலையான அடிப்படையில் உண்மைப் பொருளாதார நடவடிக்கைக்கு ஆதரவளிக்கும்.

**நாணயக்கொள்கை தீர்மானம்:** கொள்கை வட்டி வீதங்கள் அதிகரித்துள்ளன மற்றும் நியதி ஒதுக்கு விகிதம் மாற்றுமடையவில்லை

துணைநில் வைப்பு வசதி வீதம் 6.50%

துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 7.50%

வங்கி வீதம் 10.50%

நியதி ஒதுக்கு விகிதம் 4.00%

**ஓமுங்குமுறைப்படுத்தப்பட்ட வட்டி வீதங்கள் மேல்நோக்கித் திருத்தப்பட்டுள்ளன.**

கடன்டடைகள் மீதான உயர்ந்தப்பட்ச வட்டி வீதங்கள் 20.00%

முன்கூட்டியே ஓமுங்குசெய்யப்பட்ட தற்காலிக மேலதிகப் பற்றுக்கள் மீதான உயர்ந்தப்பட்ச வட்டி வீதம் 18.00%

அடகு வசதிகள் மீதான உயர்ந்தப்பட்ச வட்டி வீதம் 12.00%

## **தகவல் குறிப்பு:**

ஆனநார் அஜித் நிவாட் கப்ரால் அவர்களின் தலைமையிலான ஊடக மாநாடு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் 2022 மாச்சு 04 அன்று மு.ப. 12.30 மணிக்கு நடைபெறுவதுடன் முகநூல் மற்றும் யுடிப் (YouTube) என்பவற்றின் வாயிலாக நேரலையாகவும் இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2022 ஏப்பிற்கு 07ஆம் நாளன்று வெளியிடப்படும்.

## இணைப்பு I

### அட்டவணை 01: பணவீக்கம்

மாதம்		மூலை 21	ஒக்ட 21	செத் 21	ஒத் 21	நவே 21	திசை 21	சன் 22	பெப் 22
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொழுவிக(2013=100)	5.7	6.0	5.7	7.6	9.9	12.1	14.2	15.1
	தேநுவிக(2013=100)	6.8	6.7	6.2	8.3	11.1	14.0	16.8	-
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொழுவிக(2013=100)	3.7	4.1	5.0	6.3	7.0	8.3	9.9	10.9
	தேநுவிக(2013=100)	4.4	4.7	4.8	7.2	8.8	10.8	12.9	-

மூலம்: தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் தினைக்களம்

### அட்டவணை 02: நாணயத்துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)

குறிகாட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)								
	ஏப் 21	மே 21	ஜூன் 21	மூலை 21	ஒக்ட 21	செத் 21	ஒத் 21	நவே 21	திசை 21
ஒதுக்குப் பணம்	1,031	1,036	1,065	1,064	1,089	1,296	1,286	1,288	1,306
விரிந்த பணம் ( $M_{2b}$ )	9,947	10,033	10,165	10,304	10,514	10,488	10,582	10,546	10,647
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(431)	(429)	(481)	(699)	(701)	(722)	(837)	(906)	(982)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	10,378	10,462	10,646	11,003	11,215	11,210	11,418	11,452	11,629
அரசின்கான தேறிய கொடுக்டன்	4,965	5,024	5,195	5,513	5,682	5,792	5,923	6,074	6,287
அரச கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்டன்	1,093	1,113	1,132	1,141	1,137	1,123	1,194	1,185	1,188
தனியார் துறைக்கான கொடுக்டன்	6,446	6,501	6,585	6,661	6,796	6,825	6,860	6,920	6,981
விரிந்த பணம் ( $M_4$ )	12,154	12,265	12,402	12,563	12,790	12,742	12,873	12,861	12,985

மூலம்: இலங்கை மத்திய வாங்கி

### அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	செத் 21 முடிவில்	ஒத் 21 முடிவில்	நவே 21 முடிவில்	திசை 21 முடிவில்	சன் 22 முடிவில்	பெப் 22 முடிவில்	2022 மாச்சு 03இல உள்ளவாறு
மத்திய வங்கியின் முக்கிய கொள்கை வட்டி வீதங்கள்							
துணைநில் வைப்பு வசதி வீதம்	5.00	5.00	5.00	5.00	5.50	5.50	5.50
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	6.00	6.00	6.00	6.00	6.50	6.50	6.50
சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பணவீதம்	5.94	5.93	5.92	5.95	6.48	6.48	6.49
திறநோசேரி உண்டியல் விளைவு வீதங்கள் (முதலாந்தரச் சந்தை)							
91-நாள்	6.70	8.43	7.53	8.16	8.63	8.61	9.33 (அ)
182-நாள்	6.99	8.16	8.02	8.33	8.55	8.53	9.88 (அ)
364-நாள்	7.01	8.18	8.16	8.24	8.55	8.53	9.95 (அ)
கடன்வழங்கல் வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வாராந்தம்)	6.42	7.82	8.00	8.61	8.52	8.99	-
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	9.37	9.49	9.79	9.87	10.12	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	8.14	8.78	9.18	9.48	9.76	-	-
வைப்பு வீதங்கள்							
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	4.75	4.79	4.82	4.94	5.01	5.07	-
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	5.64	5.70	5.75	5.94	6.05	6.15	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	5.53	5.96	6.27	6.45	6.58	-	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய நிலையான வைப்பு வீதம்	5.69	6.19	6.52	6.67	6.79	-	-

(அ) 2022 மாச்சு 02 அன்று முடிவடைகின்ற வாரத்திற்கானது

மூலம்: இலங்கை மத்திய வங்கி